

SUPPLEMENT

50

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, JUNE 21, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Land Ordinances, 1897, 1899 and 1900."]

TAKE notice, that unless within three months from the 7th day of June, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of Ordinance No. 1 of 1897 at his office at Matara and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Special Officer, in pursuance of the powers vested in him by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

W. E. DAVIDSON,
Special Officer.

The following lots, situated in the village of Kaduruwana in the Morowak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracings:—

I

Preliminary plan 8.

on sheets O $\frac{14}{55}, 63$ and O $\frac{14}{54}, 62$, and bounded as follows : on the north by the road from Akuressa to Deniyaya ; on the east by the village limit of Pitabaddara, Udwatta belonging to Vitanage Don Juwanis ; on the south by Mahaudumullekumbura belonging to Gamage Dingi Appu and others ; on the west by Kowilagodahena alias Owitagodahena sold by Crown to D. P. Wirasuriya (T. P. 155,797), Mahaudumullekumbura belonging to Gamage Dingi Appu and others.

ඩාම් 1901 කට ජුනි මස 7 ට වෙති දින පටෝ තුන්මාසයක් ඇතුළත් දී මෙහි පහත දක්වන ඉඩිමිලුව නොහැඟේ ඉන් එක කට නොහැඟේ වයිජ් ගණකයට යම් අසින්වාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇශ්‍රුනාම් ඒ ආය උසින් වසි 1897 නේ නොමුර 1 කේ ආදුපත්තියේ 28 ට වෙති වෘත්තයේ ප්‍රකාරය වි පත්සුවරලු ලැබූ විගෙක මස්තිෂ්වරගාස්කාජ්සේස් මානර කෙන්ත්‍රෝලේ උප්‍යාමාජ්සේස් ඉඩිමිලුවට ඇත් ඉඩිමිලුව නොහැඟා රට් ඇත් යම් නොවැකට කිසි-අසින්වාසිකමක් නොවා සිංහිච් නොහැඟා, එක් විගෙක මත්ත්‍රියාවරගාස්කාජ්සේස් නොමුර 1 කේ ආදුපත්තියේ ලැබූ තිබෙන බලවත් ප්‍රකාරය වි, අසින්වාසිකම් නොවැඩායු එක් ඉඩිමිලු එක්ස්ස් අසින්වාසිකමක් නොහැඟා නිරුද්ධත්වයේ සූල ඉඩිමිලුවට උප්‍යාමාජ්සේස් ඇත් නියමිලුවිස් උප්‍යාමාජ්සේස් විසින් ප්‍රකාශකරණ බල් වෙශින් දැක්වන ප්‍රහැස.

ବ୍ୟାକିଲାଙ୍କ ଶ୍ରୀରତ୍ନ

• ව්‍යවසායී. ජ්. ඩේවල්පම් සහ,
විශේෂ මන්ත්‍රීජ් විරත්ති නුත්තු ප්‍රේස්ස්.

L.

O $\frac{14}{55-63}$ എന്നും O $\frac{14}{54-62}$ കൊണ്ടുള്ള പദ്ധതിയിൽ ആവശ്യമായിരുന്നു :-

ପ୍ରକାଶମୁଦ୍ରଣ ୧.

• సమాచారం

25

මිට මායිම්—දුනුරට අකුරුද්සේ කිව දෙනීයාට යන පාරද; හැඳුනුගැනුවට පිටපලදා ගම්මුම්ද, විභාභලය දෙන් ජුවානියේ අසින් ග්‍රැව්ලන්ස්යද; දැනුමට ගම්යේ ඩීස්ඩ්පෑප්පට්ට සහ තුවන් ආයව්ලිජ්ට අසින් මහුලුවූප්පල්ලේ කුම්බරද; බේක්සු ඉරට අංශ්‍යවූ උසින් සි. එ. තිරුපුරුෂය ටිකුක්ස්ප් වෙක්ස්ප්ලැගෝච් ගෙන්නොයොස් මිටිංගොච් ජේනද (T. P. 155,797), ගම ගෙන්ඩ්පෑප්ට සහ තුවන් ආයව්ලිජ්ට අසින් මහුලුවූප්පල්ලේ කුම්බරද.

இவ்விவித்தனின் தேதியாகிய 1901 ம் டிச்-த்து ஆணிமோ 7 ந் தேதியிலிருந்து மூன்று மாசத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை யல்லது அக்காணிகளி லெவற்றையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 1897 ம் டிச்-த்து முதலாம் நொம் பர் ஈட்டத்தின் 28 ம் பிரிவின்படி ஏற்படுத்திய குறிப்பான் உத்தியோகஸ்தர் மூன்பாக மாத்துறை அவரது கங்கோரில் தெரிப்பட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றி லெதையும் குறித்து யா தும உரிமை அல்லது உடன்தை காணப்பியாகிறுந்தால், மேற்கொல்லிய குறித்த உத்தியோகவைதாரா க தமிழில் 1897 ம் டிச்-த்து மாசுவரம் லிங்கங்காஷ் க்சிலை காஞ்சூர் தொடர்பிரிவாகும் -

தகைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துழலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப் பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிட்டல் முடிக்குரிய ஆகணமென்று வெளி ரங்கப்படுத்துவார்.

—
வனியு. இ. டேவிட்ஸன்,
குறிப்பான உத்தியோக்கை.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்துறை டிஸ்திரிக்கில் மொறவக்கோற்றியைச் சேர்ந்த கதுறவா ன என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள் அதாவது, இத்தோட்டினாக து குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றது :—

I.

O $\frac{14}{55, 63}$ ம் O $\frac{14}{54, 62}$ ம் அளவுக்கட்டாசிகளில் :

8 ம் பிரதமபடத்தில்.

அண்ட.

காணியினது பெயர்.


விசாலம்.

அ. ர. ப.

1 ... கிரிமெட்டுவல்கேன, ஜம்பட்டேகேன

... 22 0 30

எல்லை, வடக்கு-அக்குரெஸ்விலிருந்து தென்னியாய்க்கு போகும் ரேட்டு ; கிழக்கு-பிட்ட வத்தறுடைய எல்லை, விதான்கே தொன் ஜவானிசுடைய வத்தக ; தெற்கு-கமகே டங்கி அப்புவும் சிலபேர்களுக்குமுடைய மாஞ்சுமுள்ளேகும்புர ; மேற்கு-ஏ. பி. வீரகுரியக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் கோவில்கொட்டேன அல்லது ஒவிட்டகொட்டேன (T. P. 155,797), கமகே டங்கி அப்புவும் சிலபேர்களுக்குமுடைய மாஞ்சுமுள்ளேகும்புர.



Scale of 8 Chains to an Inch

Situation : Kaduruwana village in Palle patti of Morowak korale.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
1 ...	Kirimetiwalahena and Jampattahena	22 0 30

Surveyor-General's Office,
Colombo, November 8, 1900.

Sheets O $\frac{14}{55, 63}$ and O $\frac{14}{54, 62}$

S. J. C. MORE,
for Surveyor-General.

II.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
65	Watadeniyahena	... 3 2 20
65b	Do.	... 1 1 0
66a	Heenpanwiladeniya	... 1 3 0
		<hr/> 6 2 20

on sheet O ¹⁴
~~54,62~~, and bounded as follows : on the [north by Wattehena sold by Crown to J. Wattuhami (T. P. 174,221); on the east by Wattehena sold by Crown to J. Wattuhami (T. P. 174,221); on the south by Batagodawatta belonging to Batagodage Punchi Baba and others; on the west by Watadeniya claimed by J. Wattuhami, Buluwankandemukalana belonging to Crown, Watadeniyaya claimed by J. Wattuhami.

0 $\frac{14}{54,62}$ സിനിയറിപ്പനുകൾ മുമ്പായിരുന്ന് :—

ପୃଷ୍ଠା ୫

விடுகள்கீடு.	ஒத்துவிடு கட.	விடுகள்கீடு
65	...	வாடையிலே பெண்
65b	...	ஆல்
66a	...	கிளப்பறவீலடையிட


මිට මාසිම්—දුනුරට අභ්‍යුත්ව තිසින් ජේ. වන්දාහාලිට පේෂුනාපු වන්දෙන්පෙන්ද (T. P. 174,221); කැගකුරට ආන් මුව තිසින් ජේ. වන්දාහාලිට තේෂුනාපු වන්දෙන්පෙන්ද (T. P. 174,221); දැකුණට බිවාගාචිග් ප්‍රත්ඵබාට සහ තුවන් අවල් තටට ඇසින් බිවාගාචිග් වන්දෙන්; එස්සාදුරට ජේ. වන්දාහාලි තිසින් ඇසින්වාසිකම් නියන් වට්දයීයාද, ගේස්ස්සාකු බුත්වා කිස්දේ ලිඛුණාද, ජේ. වන්දාහාලි තිසින් ඇසින්වාසිකම් සියනා බිවාගාචියාද.

O $\frac{14}{54, 62}$ ம் அளவுக்கடதாசியில் :—

8 ம் பிரதமபட்டில்

அண்டு.	காணியினது பெயர்.	விசாரலம்.
		ச. மு. ப.
65	வட்டதெனியக்ன	3 2 20
65 b	இழி	1 1 0
66 a	உரின்பன்விலதெனிய	1 3 0
		6 2 20

எல்லை, வடக்கு-ஜே. வத்துகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வத்தேசேன (T. P. 174,221) ; கிழக்கு-ஜே. வத்துகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வத்தேசேன (T. P. 174,221) ; தெற்கு-வட்டகொட்டகேபுஞ்சிப்பாவும் சிலபேர்களுக்குமுடியவட்ட கொடவத்த ; மேற்கு-ஜே. வத்துகாமி உரித்துபேசும் வட்டதெனிய, அரசாட்சிக்குள்ள வழுவுள்ளனதேமுகளான, ஜே. வத்துகாமி உரித்துபேசும் வட்டதெனிய.



Scale of 8 Chains to an Inch.

Situation : Kaduruwana village in Palle Pattu of Morowak korale.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
65	Wadeniyahena, &c.	3 2 20
65b	Do.	1 1 0
66a	Heenpanwiladeniya	1 3 0
				6 2 20

III.
Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent.
A. R. P.		
64	Medillehena	1 1 14
on sheet O $\frac{14}{54,62}$, and bounded as follows: on the north by Kowilagedackanda claimed by Wattuhami Kakanama; on the east by the road from Akuressa to Deniyaya; on the south by the road from Akuressa to Deniyaya, Bemmagawahena belonging to Crown; on the west by Medilledeniya belonging to Crown, Kowilagodahena sold by Crown to J. Wattuhami (T.P. 174,223)		

O $\frac{14}{54,62}$ සිනිහිපතුවේ අඩවිය:—

සිනිහිම 8.


ව්‍යුතිකරීම්.	ඉඩලෙන්නම්.	ව්‍යුතිකරීම්.
A. R. P.		A. R. P.
64	මැදිල්ලේ ගෙන	1 1 14
මෙටු මැසම්—රුහුරට වත්තුහාම් ක්‍රිජ්‍යාකම විසින් ඇසින්වා සිකිම් නියන කෝවේලුගෙයාබි ඕක්ස්දා; කුගෙනුරට අකුරුද්සේ සිට දෙනියායට යක පාරදා; දකුණු අකුරුද්සේ සිට දෙනියායට යක පාරදා, රුපසන්නක බැලුම්ගාවා, හේකද; සික්කානුරට රුපසන්නක මැදිල්ලේ දෙනියදා, අන්වුට විසින් ජේ. වත්තුහාම්වේ විකුතුපු කෝවේලුගෙයාබි හේකද (T. P. 174,223).		

O $\frac{14}{54,64}$ ම ඇංග්‍රීස් ක්‍රියිල:—

8 ම ප්‍රතමප්‍රතිලිපි.

නැණුම්.	තාක්ෂණික පෙයර්.	විසාලම්.
A. R. P.		A. R. P.
64	මධ්‍යලේකෙන	1 1 14

එල්ලී, වැක්කු-වත්තුකාම් කණ්කානම එරිත්තුපෙසම කොවිලභාකාතුකන්න; කිමුක්කු-අක්කුරේස්ව්‍යිලිරුන්තු තෙත්තියාය්ක්කුපොකුම ගුරුටූ; තෙත්කු-අක්කුරේස්ව්‍යිලිරුන්තු තෙත්තියාය්ක්කුපොකුම ගුරුටූ, අරසාට්සික්කුන්ල වෙම්මකාවාකෙන; මෙර්කු-අරසාට්සික්කුන්ල මෙදුල්ලෙත්තියා, ශේ, වත්තුකාම්ක්කු අරසාට්සියාරාල විත්කප්පාත්තුරුක්කුම කොවිලභාකාතුකෙන (T. P. 174,223).



Scale of 8 Chains to an Inch.

Situation : Kaduruwana village in Palle pattu of Morowak korale.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent.
A. R. P.		
64	Madilahena	1 1 14

Surveyor-General's Office,
Colombo, November 8, 1900.

Sheet O $\frac{14}{54,62}$

S. J. C. MORE,
for Surveyor-General.

IV.
Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent.
A. R. P.		
65a	Watadeniyahena	0 3 27

on sheet O $\frac{14}{54,62}$, and bounded as follows: on the north by Wattehena sold by Crown to J. Wattuhami (T.P. 174,221); on the east by Wattehena sold by Crown to ditto (T. P. 174,221); on the south by Watadeniyaya claimed by J. Wattuhami; on the west by Wattehena sold by Crown to J. Wattuhami (T. P. 174,221).

O $\frac{14}{54,62}$ சிலிக்டிப்புறையுட் அவிழு :—

சிலிக்ட் 8.

கிடிகளிடை.

ஒரிமலே நம.

விலிகரம்.

65a ...

வத்தெனியே சென

அ. ரி. ப.

... 0 3 27

இது முகிடி—உழூருட் அன்றை தீக்கிண தே. வின்சூதாலீடு தீக்குப்பு வின்னேஷ்கூடு (T. P. 174,221); கூயைகூருட் அன்றை தீக்கிண தே. வின்சூதாலீடு தீக்குப்பு வின்னேஷ்கூடு (T. P. 174,221); தீக்குப்பு வின்சூதாலீடு தீக்கிண தே. வின்சூதாலீடு தீக்குப்பு வின்னேஷ்கூடு (T. P. 174,221.)

O $\frac{14}{54,62}$ ம் அளவுக்கடதாசியில் :—

8 ம் பிரதமபடத்தில்.

தண்டு.

ாணியினது பெயர்.

விசாலம்.


65a ...

வட்டதெனியேகேன

அ. ரி. ப.

... 0 3 27

எல்லை, வடக்கு-ஜே. வத்துகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வத்தேகேன (T. P. 174,221); கிழக்கு-மேற்கொல்லியவனுக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வத்தேகேன (T. P. 174,221); தெற்கு-ஜே. வத்துகாமி உரித்துபோசும் வட்டதெனியாய்; மேற்கு-ஜே. வத்துகாமிக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் வத்தேகேன (T. P. 174,221).



Scale of 8 Chains to an Inch.

Situation : Kaduruwana village in Palle patty of Morowak korale.

Preliminary plan 8.

Lot.	Name of Land.	Extent.
65a ...	Wadeniyahena, &c.	A. R. P. ... 0 3 27

Surveyor-General's Office,
Colombo, November 8, 1900.

Sheet O $\frac{14}{54,62}$

S. J. C. MORE,
for Surveyor-General.